

பாடலைத் தொடர்ந்தே சென்றேன்..22.

(By. Visali Sriram)

1972 இல் ராமாநாயுடு அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம்
வசந்தமாளிகை...வசூலில் சாதனை புரிந்த படம்..

.கவியரசின் வரிகளுக்கு இசை திரை இசைத்திலகம் கே.வி.மஹாதேவன்
அவர்கள்...பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்..

இந்தப் பாடல் படத்தின் திருப்புமுனை.....தன் மனக்குமுறலையும்,உள்ளுக்குள்
ஒளிந்திருக்கும் ஒரு காதலாகிய ஜ்வாலையை வெளியே இழுத்துவந்து தன்
கையிலிருக்கும் வீணையின் தந்திகளில் மோதவிட்டு கேட்பவர்கள்
ஒவ்வொருவருக்கும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் பாடல்.

இந்தப் பாடலின் சிறப்பு,வரிகள் இசையைத் தாண்டி சுசீலாம்மாவின் குரலின்
ஆளுமை...

.வாணிமூர்,நடிகர்திலகம்,நாகேஷ் அவர்களின் நடிப்பு.....இன்றோடு இந்தக்
காட்சியை மட்டும் குறைந்தது நூறு முறையாவது ரீவைண்டு செய்து
பார்த்திருப்பேன்.

நடிகர் திலகத்தை குடிப்பழக்கத்திலிருந்து எப்படியாவது விடிவிக்க முயன்று
பலமுறை தோற்று.....(அவரிடம் தன்னையுமறியாமல் ஒரு ஈர்ப்பு
அவளுக்கு)இறுதியாக ஒரு முயற்சியாக இந்தப் பாடல்...வீணையுடன்
பேசும்படியாக அமைக்கப்பட்டிருக்கும் வரிகள்....ஆழமான வரிகள்...அர்த்தமுள்ள
வரிகள்...

.திரை இசைத்திலகத்தின் எளிமையான,இனிமையான இசை....சுசீலாம்மாவின்
அற்புதக் குரல்.....பாடல் சூப்பர் ஹிட்....

கதாநாயகனை ஒரு புதுமனிதனாக ஆக்கிய பாடல்...கலைமகள்
கைப்பொருளே...உன்னை மீட்டவும் விரலில்லையோ???

அப்படியே கெஞ்சும் குரல்...துக்கம் அடைக்கிறது என்று சொல்வார்களே அது
மாதிரி...உன்னை கவனிக்க ஆளில்லையோ...

.வீணைக்குள் ஆயிரம் நாதங்கள்...ஆயிரம் கீதங்கள்...வீணை ஏந்தியவருக்குள்ளும்
அத்தனை போராட்டங்கள்...

.இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன்...இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களேன்....
யாராவது இவரைத் திருத்துங்கள்...இல்லை என்னை என் வழியில் போக
விடுங்கள்...என்று சொல்லாமல் சொல்லும் நயம்..

.அடுத்த நிமிடம் அவளுக்குள்ளே ஒரு கேள்வி....

நான் யார் இவரைத் திருத்த...அந்த உணர்வுக்குப் பெயர்தான் காதலா?ஏனோ துடிக்கின்றேன்....இந்த இடத்தில் சுசீலாம்மா பாடும்போது துடிப்பை உணரமுடியும் நம்மால் !அப்படி ஒரு பாவம்.....இந்த வரிகள் செவியில் விழுந்தவுடன் நடிகர்திலகம் நடப்பைக் காணக் கண் கோடி வேண்டும்....உடன் இருக்கும் நாகேஷின் முகபாவத்திற்கு ஒரு பெரிய ஜெய்...

அடுத்த வரிகள் ஆரம்பிக்கும் முன்பே அவளருகில் வந்து நின்றுவிடுவார் நடிகர்திலகம்...வாசல் வரை வந்தவர் இதயத்திற்குள் எப்படி நுழைகிறார்...அது அடுத்த சரணத்தால்....சொர்க்கமும் நரகமும் நம் வசமே....நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே....கேட்டாச்சு...இதை அவர் முகபாவம் சொல்லும்....சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே...இது தாய்மையின் குரலாய்.....இந்த தாய்மையின் குரலாய் பாடி இருக்கும் விதம்....அம்மா என்று கதறணும் போல இருக்கும்...

.தாய்ப் பாசத்திற்காக ஏங்கும் அந்த கதாநாயகன் பாத்திரத்திற்கு இந்த ஒரு வரி போதாதா?அப்படியே மெழுகாய் உருகிவிடுவார்....படிப் படியாக நடிகர் திலகத்தின் முகபாவம் மாறி இளகி வருவதை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை...

.மாற்றத்தின் பரிணாமத்திற்கு விளக்கம் யாராவது கேட்டால் இந்தப் பாடல்,நடிகர்திலகத்தின் முகபாவம் ஒரு அகராதி.....பாடல் முடியும் நேரம் குடும்பத்தினர் எல்லோரும் அங்கு ஆஜர்...அப்படி ஒரு ஆளுமையான பாடல்...அற்புத இசை...வரிகளின் வலிமைக்கு இனிமை சேர்க்கும் சுசீலாம்மா...இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் ரசிக்கும் ஒரு அருமையான காட்சி...காட்சியின் நாயகன்...நாயகி...இதோ

உங்களுக்கு இது பிடிக்கிறதா? https://www.youtube.com/watch?v=Sor3UgNP_IQ

Tamil sad songKalaimagal Kaiporule ..TTY Liaquat

YOUTUBE.COM

LikeLike · · Share · 2911

- Rajeshkumar Venkatasubramanian, Aravind Karthik, Rajeswari Narayanan and 26 others like this.

•

Rajeshkumar Venkatasubramanian இது பாடல் இல்லை பொக்கிஷம். அதைவிட பொக்கிஷம் உங்கள் எழுத்துக்கள் .. அருமை அம்மா கோடி கோடி நமஸ்காரம்

September 23 at 9:52am · Unlike · 4

• **Jawahar Jawahar** Arumaiyana song amma

September 23 at 10:04am · Unlike · 1

• **Kalai Kumar** அருமையான பாடல். உங்கள் எழுத்து பாட்டுக்கு பெருமை சேர்க்கிறது.

September 23 at 10:35am · Like · 2

• **Viji Loganaths** அருமையான பாடல்..... உங்கள் எழுத்து நடைக்கு சபாஷ் அம்மா

.....

September 23 at 11:59am · Like · 1

• **Pbmss Bhuvana** enakku mega mega piththa padal super

September 23 at 12:13pm · Like

• **Anuradha Ramani** Nilayale malligayel unnai mettavo vazhi ellaiyo, nan yar unnai metta enno thudikindren. seivathulamal thavikindran. Liked it.

September 23 at 12:30pm · Like

• **Bala Neela** Vanishree resembles Nadigaiyar Thilagam Savithiri!

September 23 at 2:23pm · Like · 1

• **Sidharthan Velayutham** This film running silver jubilee all over Tamil nadu and Sri Lanka

September 23 at 2:57pm · Unlike · 1

• **Rajeswari Narayanan** தாய்மையின் குரலாய்-fantastic

September 23 at 6:11pm · Unlike · 3

• **Meenal Tamilselvan** soulful song

September 24 at 9:40am · Unlike · 1

• **Easkki Karthikeyan**